



மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும்

மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் அவுஸ்திரேலியாவில் கடுமையான குற்றங்களாகும்.

மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் சட்டத்துக்குப் புறம்பானவை.

இக்குற்றங்களை இழைக்கும் ஒருவர் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் சிறைக்குச் செல்லலாம்.

நீங்களோ உங்களுக்குத் தெரிந்த எவருமோ ஆபத்திலிருந்தால் **000** இல் பொலிசாரை அழையுங்கள்.
அவுஸ்திரேலியாவிலுள்ள பொலிசார் பாதுகாப்பானவர்கள், நம்பத் தகுந்தவர்கள்.
உங்களுக்கு ஓர் இலவச உரைபெயர்ப்பாளர் தேவையாயின் **131 450** ஐ அழையுங்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் (Australian Government) எச்சூழ்நிலையிலும் மனிதக் கடத்தலை அல்லது நவீன அடிமைத்தனத்தைச் சகித்துக் கொள்வதில்லை.

ஆட்கள் மற்றொரு மனிதனின் இலாபத்துக்காக வலுக்கட்டாயமாகச் சுரண்டப்படும் போது மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் நிகழ்கின்றன. அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நிகழலாம். மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் உள்ளடக்கக்கூடியன:

- வசதியளிப்பு, கட்டுமானம், காடு வளர்ப்பு, சுரங்கம் தோண்டுதல் அல்லது விவசாயம் போன்ற துறைகளிலும், அவ்வாறே நெருங்கிய உறவுகளிலும் அடிமைத்தனம், கொத்தடிமையாதல் அல்லது கட்டாய வேலை;
- கடன் பிணைப்பு;
- பாலியற் சுரண்டல்;
- கட்டாயத் திருமணம்; அல்லது
- அங்க அகற்றல் நோக்கத்துக்காகக் கடத்திச் செல்லல்.

மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் மறைவான குற்றங்களாகும்.

மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் கண்டறியக் கடினமான குற்றங்களாகும். தம்மைச் சுரண்டுவோரிடமிருந்து பழிவாங்கலை அல்லது தமது குடிவரவு நிலையை இழப்பதைப் பற்றி அஞ்சுவதால், ஆட்கள் உதவி தேடாதிருக்கக்கூடும்.

ஒருவர் கடத்திக் கொண்டு செல்லப்படுவதற்கான சமிக்ஞைகளில் உள்ளடங்குவன, ஒருவர்:

- வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படல், அச்சுறுத்தப்படல் அல்லது வற்புறுத்தப்படல்;
- மோசமான வேலை நிலைமைகளுக்கு ஆளாதல்;
- சம்பளம் வழங்கப்படாதிருத்தல் அல்லது தனது தொழில் தருநருக்கு அல்லது மூன்றாந் தரப்புக்கு ஒரு பெரிய கடனைச் செலுத்துவதாகத் தோன்றுதல்; அல்லது
- அவரது கடவுச்சீட்டு அல்லது ஏனைய தனிப்பட்ட ஆவணங்கள் ஒரு மூன்றாந் தரப்பால் வைத்திருக்கப்படுவதும், அவருக்குத் தேவையான போது இவ் ஆவணங்களை அணுக முடியாதிருத்தலும்.

நீங்கள், அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் இடர்ப்பாட்டில் உள்ளாரா?

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் மனிதக் கடத்தல் அல்லது அடிமைத்தன இடர்ப்பாட்டில் இருந்தால், நீங்கள் உதவிக்காக **அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிசாரை (Australian Federal Police (AFP)) 131 237** (131AFP) இல் தொடர்பு கொள்ளலாம், அல்லது **www.afp.gov.au** இல் **AFP வலைத்தளத்துக்குச்** செல்லலாம். AFP உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம், உங்களுக்கு அறிவுரை வழங்கலாம், உதவிக்காக தங்குமிடம், நிதியுதவி, ஆலோசனை, சட்ட, குடிவரவு அறிவுரை என்பன போன்ற ஏனைய சேவைகளுக்குப் பரிந்துரைக்கலாம்.

மனிதக் கடத்தலினால் அல்லது அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்குவதற்கான, **கடத்தப்படும் ஆட்களுக்கான உதவித் திட்டத்துக்கு (Support for Trafficked People Program)** அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதுடன் அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தால் (Australian Red Cross) நடத்தப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உதவக்கூடிய ஏனைய சேவைகளும் காணப்படுகின்றன.

1800RESPECT என்பது அவுஸ்திரேலியாவின் தேசிய பாலியல் தாக்குதல், குடும்ப, வீட்டு வன்முறை ஆலோசனைச் சேவையாகும். அது இலவச, இரகசியம் பேணும் தொலைபேசி, இணையவழி ஆலோசனையையும் தகவல்களையும் வழங்குகிறது. ஆலோசகர்கள் உங்களுக்குச் செவிமடுத்து, கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன், உங்களது உள்ளூர்ப் பகுதியிலுள்ள ஏனைய உதவிச் சேவைகளுக்கு உங்களைப் பரிந்துரைக்கலாம்.

1800 737 732 ஐ அழையுங்கள் அல்லது **1800RESPECT வலைத்தளம்** இல் இற்குச் செல்லுங்கள்.

உங்களுக்கு ஓர் உரைபெயர்ப்பாளர் தேவையா?

131 450 இல் **மொழிபெயர்ப்பு உரைபெயர்ப்புச் சேவையை (Translating and Interpreting Service (TIS))** அழையுங்கள். TIS ஐச் சேர்ந்த ஓர் உரைபெயர்ப்பாளர் உங்களுக்கு ஏனைய சேவைகளுடன் தொடர்பாடல் செய்ய உதவுவார், ஆயினும் TIS ஆலோசனை வழங்குவதில்லை. அழைப்புக்கள் யாவும் இலவசமானவையும் இரகசியம் பேணுபவையும் ஆகும்.

அவுஸ்திரேலியாவில் மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் தொடர்பான மேலதிகத் தகவல்கள்:

Support for Trafficked People Program தொடர்பான மேலதிகத் தகவல்களுக்காக சமூக சேவைகள் திணைக்களத்தின் (Department of Social Services) **www.dss.gov.au** வலைத்தளத்துக்கு அல்லது அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் (Australian Red Cross) **www.redcross.org.au** வலைத்தளத்துக்குச் செல்லுங்கள். நீங்கள் **national_stpp@redcross.org.au** இல் Australian Red Cross இற்கு மின்னஞ்சலிடவும் செய்யலாம்.

மனிதக் கடத்தலும் அடிமைத்தனமும் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு, உண்ணாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் (Department of Home Affairs) **www.homeaffairs.gov.au** வலைத்தளத்துக்கு அல்லது Australian Federal Police இன் **www.afp.gov.au** வலைத்தளத்துக்குச் சென்று "human trafficking" தொடர்பாகத் தேடிப் பாருங்கள்.